

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

(தன்னாட்சி நிறுவனம், கல்வி அமைச்சகம், இந்திய அரசு)

40, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை - 600113



सत्यमेव जयते

CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL

(An Autonomous Institution under Ministry of Education, Government of India)

40, IRT Campus, 100 Feet Road, Taramani, Chennai - 600113

வரலாறு, சமூகவியல் மற்றும் மானிடவியல் புலம்

நடத்தும்

வரலாற்று நோக்கில் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள்

பயிலரங்கம் - 13

(02.12.2021 – 08.12.2021)

அறிவிப்பும் அழைப்பும்

செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உணர்த்துவதுடன் தமிழர்களின் வாழ்வியல் ஒழுக்கங்கள், அரசியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், உணவு வழக்கங்கள், மருத்துவம், அறிவியல், வேளாண்மை துறைகள் சார்ந்த புலமைக் கூறுகள் முதலான அனைத்துச் சான்றுகளுக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. தமிழர் வரலாற்றையும் தமிழக நில வரலாற்றையும் படம்பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்டைய தமிழகத்தின் நிலப் பரப்பை,

‘வடவேங்கடம் தென்குமரி

ஆஇடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து’ (தொல். பாயிரம். 1-3)

என்று தொல்காப்பியப் பாயிரம் வரையறுக்கிறது.

‘தென்குமரி வட பெருங்கடல்

குண குட கடலா எல்லை’ (புறநானூறு, 17: 1-2)

என்று புறநானூறு கூறுகிறது.

‘பஹுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு

தென் திசை ஆண்ட தென்னவன்’ (காடுகாண் காதை, 19-22)

என்று சிலப்பதிகாரம் சுட்டியிருக்கின்றது. இப்பதிவுகள் தமிழ் நிலப் பரப்பின் வரலாற்றுச் சான்றுகளாக நின்று நிலவுகின்றன.

ஆழ்கடல் ஆய்வுகளும், அண்மையில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகளும், பண்டைய கல்வெட்டுப் பொறிப்புகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் இலக்கியப் பதிவுகளை மெய்ப்பிக்கின்றன. பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ் போன்ற அறிஞர்கள் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிவந்த வர்த்தகத் தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளனர். அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளும் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய வரலாற்றுப் பார்வையில் செம்மொழித் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து ஆய்வு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 'வரலாற்று நோக்கில் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள்' என்ற பயிலரங்கை நடத்த உள்ளது.

ஆய்வு மாணவர்கள் மட்டுமே இப்பயிலரங்கில் பங்கேற்க முடியும். ஆய்வு மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் நடத்தப்பெறும் இப்பயிலரங்கில் துறைசார்ந்த அறிஞர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். தமிழியல் ஆய்வுக் களத்தை வளப்படுத்தும் வகையில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்குபெற்றுப் பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

இப்பயிலரங்கமானது 02.12.2021 முதல் 08.12.2021ஆம் நாள் முடிய ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது.

பயிலரங்க விதிமுறைகளும் விவரங்களும் கீழ்வருமாறு:

1. பயிலரங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20.
2. பயிலரங்கு நடைபெறும் நாட்கள்: 02.12.2021 முதல் 08.12.2021 முடிய 7 நாட்கள்.
3. பயிலரங்கு நேரம்: காலை: 10.00 - 01.00 & மாலை: 02.00 - 05.00.
4. பங்கேற்பாளர்கள் தங்குமிடத்தைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
5. பங்கேற்பாளர்களுக்குப் பயணப்படி, நாட்படி மத்திய அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
6. பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவும், தேநீரும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்.
7. பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் இதன் கீழுள்ள விண்ணப்பத்தை நிறைவுசெய்து hsa@cict.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பதல் வேண்டும். இப்பயிலரங்கைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள மேற்கண்ட மின்னஞ்சல் மூலமாகவே தொடர்புகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தொலைபேசி/அலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளக்கூடாது.
8. பயிலரங்கக் கட்டணம் ஏதும் இல்லை.
9. செம்மொழி நிறுவன விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்/புலனம் வழியாக மட்டும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.
10. பங்கேற்பாளர்கள் செம்மொழி நிறுவன விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.
11. நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய இறுதி நாள் 22.11.2021. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
12. இப்பயிலரங்கில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 23.12.2021 அன்று மின்னஞ்சல்/புலனம் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும்.



செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
வரலாற்று நோக்கில் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள்

பயிலரங்கம்
(02.12.2021 – 08.12.2021)
விண்ணப்பப் படிவம்

நிழற்படம்

1.	பெயர்	தமிழ்				
		ஆங்கிலம்				
2.	பிறந்த நாள்/ வயது					
3.	பாலினம்					
4.	வகுப்பு (✓ செய்க)		பொது	இ.பி.வ.	பட்டியல் இனத்தவர்	
5.	கல்வித் தகுதிகள்					
6.	முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்த நாள்/ஆண்டு					
7.	முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு					
8.	பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவன முகவரி (தொலைபேசி/ மின்னஞ்சல் முகவரியுடன்)					
9.	இல்ல முகவரி (தொலைபேசி/ மின்னஞ்சல் முகவரியுடன்)					
10.	புலன எண்					
11.	செம்மொழி நிறுவனம் இக்கல்வியாண்டில் நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டீர்களா? ஆம் / இல்லை ஆம் எனில் விவரம் தருக					

நாள் :

(கையொப்பம்)

இடம்:

நெறியாளர் / துறைத்தலைவர்/முதல்வர்/பதிவாளர்
உரிய முத்திரையுடன் கையொப்பம்